

### TAC/BSE/PA/2024-25-270BM

07.08.2024

Corporate Relationship Department BSE Limited PJ Towers Dalal Street, Mumbai - 400 001 Dear Sir,

Ref: Security Code: 506808

Sub: Copies of Unaudited Financial results for the Quarter ended 30<sup>th</sup> June, 2024 published in Newspapers.

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of Unaudited Financial results for the Quarter ended 30<sup>th</sup> June, 2024 published in Trinity Mirror (English version) and Makkal Kural (Tamil version) on 11.02.2024.

You are requested to take the same on record.

Thanking You,

Yours Truly, For Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited.

CHATHAPURAM Digitally signed by CHATHAPURAM SADASIVAN VIAYALAKSHMI VIJAYALAKSHMI +0530'

**C.S.Vijayalakshmi Company Secretary** Encl : As above.

## TRINITY MIRROR

# \*Bilateral trade to triple \*Cuts shipping time by 40% **Chennai-Vladivostok Maritime Corridor** game changer, says Thangappan

## **Milestone in Indo-Russian friendship**

development for global logistics, the proposed Chennai-Vladivostok Eastern Maritime Corridor is set to reduce shipping time between India and Russia by 40%, cutting the current disrupted global shipping 40-day journey through the Suez Canal down to just 24 days. This announcement was made by P. Thangappan, General Secretary of the Indo-Russian Chamber India and Russia's of Commerce, at a Far East is expected recent BRICS event in to open new avenues Chennai.

countries. Thangappan's of the two nations.

Chennai, Aug 7: speech emphasized the In a significant critical role of BRICS in addressing logistics constraints exacerbated by geopolitical tensions in the West.

Thangappan noted that conflicts in regions such as West Asia have routes, leading to renewed interest in the Chennai-Vladivostok Corridor. Enhanced freight and passenger connectivity between Southern for bilateral trade,

The event, organized including the export of by BRICS Generation, machinery, auto parts, focused on various aspects and engineering goods of BRICS cooperation from India. This corridor and highlighted the aims to progressively potential of BRICS Plus integrate the economies



The

Vladivostok Maritime during Prime Minister 10,300 kilometers, to Vladivostok for the

Chennai- was initially conceived Eastern Economic Forum intended to transport in September 2019. An coal, oil, liquefied Corridor, spanning Narendra Modi's visit MoU was signed to natural gas, fertilizers, develop this sea route, containers, and other that the Eastern Maritime Russia.

cargo already part of Corridor's 5,608 km bilateral trade.

The plan also envisions ships calling at other Russian and international ports.

geopolitical climate creating logistical nightmares for global trade, including the project will become a ongoing conflicts major economic growth in Ukraine, Israel, catalyst for emerging Syria, and Somalia, the prospects for the Corridor have gained considerable traction. Over 100 participants billion this fiscal year. from Indian companies and government agencies attended the recent BRICS event, reflecting the growing interest on both sides.

savings compared to the Suez Canal route will "reduce logistics costs immensely and boost efficiency in cargo With the current transportation between the two countries." He projected that within the next 20 years, this economies.

Currently, Russia-India Chennai-Vladivostok bilateral trade stands at \$48 billion and is expected to surpass \$50 The Chennai-Vladivostok Corridor is poised to further strengthen this trade relationship, offering a faster, more cost-effective route for goods between India and

test, guaranteeing that

even after 50 washes,

your clothes retain their

fabric integrity and color

vibrancy. This test is a

testament to the brands

commitment to providing

reliable, high-quality care

that preserves the look

## 25-30% of non-obese adults also face high bad cholesterol levels

Chennai , Aug 7: In today's healthconscious world, understanding the relationship between obesity and bad cholesterol is essential for maintaining optimal heart health. Research by British Medical Journalhighlights that high levels of LDL-C (low-density lipoprotein

cholesterol), often dubbed as "bad cholesterol," can be present evenin individuals who are not obese. This underscores the importance of regular cholesterol screenings for everyone, regardless of body weight and BMI. Recent guidelines from

**PUBLIC NOTICE** 

the Lipid Association of Higher Education of India (LAI) in 2024 and Research, Chennai, savs. "Understanding emphasize on tailored LDL cholesterol targets approach based on individual risk factors, aiming to promote In my practice, 25-30% optimal heart health. Dr. Nagendra Boopathy S, Professor of Cardiology,

higher risk than nonthe relationship between obese patients. However, obesity and elevated being non-obese does LDL-C levels is essential. not make an individual immune to high LDL of individuals with high levels. This emphasizes LDL cholesterol are not the importance of regular obese. It's a myth that cholesterol screening and Sri Ramachandra Institute high LDL happens only lipid testing.

## **Pomeroy Technologies forays** into Indian market

Chennai, Aug 7: reach. The objective is and strategic technical Pomeroy Technologies, to cultivate a robust LLC an industry leader talent pool of technology experts capable of in technology solutions and services has forayed delivering unparalleled into the Indian market solutions worldwide. Pomeroy is recognized with the launch of Pomeroy Technologies

staffing."This launch reflects our continued commitment to excellence and our focus on strategic growth," added Pomeroy across North America CEO Tom Signorello. "As

in obese patients. Yes,

obese patients are at

## **BSH Home appliances unveils front** load washing machines

introduced its latest range energy efficiency, and laundry space.

Chennai, Aug 7: cutting-edge technology, BSH Home Appliances these washing machines Pvt. Ltd, a subsidiary of are designed to meet BSH Hausgeräte GmbH, a all laundry needs with global leader in the home precision and power. appliance industry has Available in an elegant innovative features that palette of Silver, Dark of 'Made-in-India' Bosch Grey, and Dark Lake, and Siemens front-loading these machines not only washing machines. With offer robust performance a capacity to handle but also add a touch of 9-10kg loads, advanced sophistication to your

The new range is machines are India's designed with a deep first to pass the TUV understanding of consumer needs in India, seamlessly integrating deliver the perfect blend of gentle care and robust performance, ensuring true care for your entire wardrobe.

Thangappan highlighted

Bosch and Siemens and feel of your garments front loading washing wash after wash.

## Sucralose safe in small doses for diabetic patients

Chennai, Aug 7: The Madras Diabetes Research Foundation (MDRF), a non-profit organization and a premier medical research institute for diabetes and its complications, recently published India's first study on the effect of sucralose on cardio metabolic risk factors among adults with type 2 diabetes (T2D). Intending to explore the effect of replacing table sugar (Sucrose) with artificial sweetener Sucralose[1] in coffee/tea in Asian Indians, the randomized controlled

trial (RCT) examined

179 Indians with T2D

that small quantities

of Sucralose in daily

beverages like coffee

The findings reveal

for 12 weeks.

and tea have no adverse people without diabetes. in India NNS is used to effect on glycaemic However, the WHO replace sugars in daily markers like glucose warning raised concerns beverages like tea or or HbA1c levels. On among healthcare coffee. This can help in the other hand, the stakeholders and the cutting down calories, study shows a slight public regarding the use of NNS, even among those with T2D. Senior Diabetologist Dr V. Mohan, Chairman of MDRF, who led the study said, "This study is very relevant to India

as the dietary habits of

Indians vary significantly

when compared to the rest

of the world. Typically,

Mv client J. SARITHA, (Aadhar No. 490470085538) W/O. Jayaveran, Hindu aged about 46 Years residing at No.47. Erikarai Street, Nesappakkam Kalaignar Karunanidhi, Nagar, Chennai-600 078. Has lost his property document namely exchange Deed Document No.10867/2012 dated 18-12-2012 along with other related document Family card and Aadhar card with Registered in the office of the SRO Arakkonam joint -II on.25-07-2024 between 7.00 p.m and 07.30 pm in the K.K. Nagar janake Xerox shop going on my Bick fold the bag my Back side angel missing in the bag. Immediate steps taken by him to find the document was unsuccessful. If any one has found the said document, kindly inform us if any one makes any misuse of the said document, it will not be accepted or bind my client's rights and they will be produced Mr. N. VINAYAKA MOORTHY,

Advocate No. 6/7, 2nd Street, Kamaraj Nagar, Sathya, Garden Chennai-600 093. Cell no. 9884446666

expansion into India is a offerings to Pomeroy's

India Private Limited and Europe for its ability (Pomeroy India). The to deliver best-in-class technology solutions and strategic move designed services. The company's to enhance service comprehensive portfolio includes managed existing and prospective services, professional clients, primarily in North services, technology America, with a global and lifecycle solutions,

our company continues to expand its global footprint, we remain dedicated to delivering value-driven solutions that empower businesses to thrive in an ever-evolving digital landscape."

## **Great Freedom festival begins**

(₹ in Lakha

local neighborhood Chennai, Aug 7: Celebrate the spirit stores across categories of independence with such as Smartphones, Amazon.in's great deals Consumer Electronics, Grocery, Fashion and available during its muchawaited Great Freedom Beauty essentials, Home Festival from 6th August and Kitchen, Large Appliances, Televisions, until 11th August 2024. and more.Customers can This year, customers can get exciting offers avail great value offers on millions of products from top brands such as POCO, Samsung, by sellers including OnePlus, HP, boAT, Sony, artisans and weavers, LG, Fire TV Stick, Play women entrepreneurs, start-ups, brands, and Station, Havells, Wipro,

Levi's, Lakme, Cadbury, Colgate among others; as well as enjoy an additional, 10% instant off with SBI Credit card and EMI transactions.

Amazon Pay also offers a range of benefits for customers, including 5% cashback on shopping with the Amazon Pay ICICI bank credit card (terms and conditions may apply), no-cost EMI options on Amazon Pay ICICI credit card.

improvement in body weight (BW), waist circumference (WC), and body mass index (BMI). The study comes at a time when the WHO cautioned against using NNS to control body weight, but clearly stated that the guidelines were mainly meant for

sugar intake and increase dietary compliance. Judicious use of NNS like sucralose within the permissible ADI (Acceptable daily intake), in daily beverages like tea and coffee appears to be safe. He added that more studies are underway on the safety and efficacy of Sucralose."

Rs. in Lakhs



### TUTICORIN ALKALI CHEMICALS AND FERTILIZERS LIMITED

Registered Office : SPIC House, 88, Mount Road, Guindy, Chennai 600 032 CIN - L24119TN1971PLC006083 Website : www.tacfert.in ; E mail : info@tacfert.com EXTRACT FROM THE STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 30 - JUNE - 2024

		Quarter ende		
Particulars	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	Unaudited	Audited	Unaudited	Audited
Total income from operations	7,440.30	5,674.17	9,888.47	31,269.19
Net Profit for the period (before tax, exceptional and extraordinary items)	1,294.21	1,295.03	1,941.73	7,059.30
Net Profit for the period before tax (after exceptional and extraordinary items)	3,582.02	897.30	1,941.73	6,661.57
Net Profit for the period (after tax and after exceptional and extraordinary items)	3,618.46	1,196.96	1,941.73	6,961.23
Total Comprehensive Income/(Loss)	3,618.46	1,179.97	1,941.73	6,949.72
Equity Share Capital	12,186.76	12,186.76	12,186.76	12,186.76
Earnings Per Share (before extraordinary items) (of Rs.10/- each)				
Basic :	2.97	0.97	1.59	
Diluted: Earnings Per Share (after extraordinary items) (of Rs.10/- each)	2.97	0.97	1.59	5.70
Basic :	2.97	0.97	1.59	5.70
Diluted :	2.97	0.97	1.59	5.70
Place : Chennai E RAJESH KUM/				
Date : 6th Aug 2024 WHOLE TIME DIRECTO				DIRECTOR
Note: The above is an extract of the Quarter unaudited financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The unaudited financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.				

### confident of delivering a Financial Results along with the limited review report are available on the Stock Exchange website www.bseindia.com and on the Company's website - www.tacfert.in

### 

Regd.Off.No: No.26, 22nd Street, Rathinam Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.

### Unaudited Financial Results for Quarter Ended as on 30.06.2024

			( III Lakiis)
Quarter ended	Quarter ended	Quarter ended	Year ended
30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
Unaudited	Audited	Unaudited	Audited
469.06	458.57	325.64	1616.74
20.82	11.70	88.76	62.32
20.82	11.70	88.76	62.32
183.90	-33.19	76.72	210.34
204.72	-21.49	165.48	272.66
2022.20	2022.20	2022.20	2022.20
1040.06	1019.24	-141.17	1019.24
0.10	0.01	0.65	0.34
0.10	0.01	0.44	0.34
	ended 30.06.2024 Unaudited 469.06 20.82 20.82 183.90 204.72 2022.20 1040.06	ended ended   30.06.2024 31.03.2024   Unaudited Audited   469.06 458.57   20.82 11.70   20.82 11.70   20.82 2.33.19   204.72 -21.49   2022.20 2022.20   1040.06 1019.24   0.10 0.01	ended ended ended   30.06.2024 31.03.2024 30.06.2023   Unaudited Audited Unaudited   469.06 458.57 325.64   20.82 11.70 88.76   20.82 11.70 88.76   183.90 -33.19 76.72   204.72 -21.49 165.48   2022.20 2022.20 2022.20   1040.06 1019.24 -141.17   0.10 0.01 0.65

Notes : The above is an extract of the detailed format of the Quarterly Financial Results filed with the BSE Limited under the Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations 2015. The full format of the Quarterly financial results are available on the BSE Website www.bseindia.com and the company's website, www.kreon.in

	KREON FINNANCIAL SERVICES LTD
	Sd/-
	JAIJASH TATIA
Place : Chennai - 600 041	WHOLE-TIME DIRECTOR
Date : 06.08.2024	DIN. 08085029

### **Refex registers** CIN NO.L65921TN1994PLC029317

Email : info@kreon.in Website : www.kreon.ir

	0
74.78%	growth
	year-on-year increase in PBT by Rs 5.53 crores from Q4 FY24 to Q1
glomerate in India,	

Refex ited (RI conglome reported its sults for the first quarter ending June 30th, 2024. The company has registered a 74.78% in revenue growth when compared to Q4 FY24.

The highlights of the Q1 FY25 results include quarter-on-quarter increase in revenue by Rs 252.27 crores from Q4 FY24 to Q1 FY25, year-on-year increase in EBITDA by Rs 8.74 crores from Q4 FY24 to Q1 FY25 and

Director, Refex Industries Limited, said, "The performance in April to June quarter for FY 2025 has improved from that of the same quarter last year (Q1 FY24), and also from that of the performance in

the previous quarter (Q4 FY24). We are confident of further building on this performance in the coming quarters and are strong year."

## மக்கள்5இதுரல்

### சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரு.308 கோடி: துணைத் தலைவர் ஹர்ஷ விஜி, ராஜீவ் லோச்சன் தகவல்

சென்னை ஆகஸ்ட் ⁊ பாரம்பரியமிக்க சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களான மியூட்சுவல் பண்ட், பொது இன்சூரன்ஸ், வீட்டு வசதி பைனான்ஸ் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிதிநிலை முடிவுகளை எட்டியுள்ளது என்று சுந்தரம் பைனான்ஸ் துணை சேர்மன் ஹர்ஷ விஜி, நிர்வாக இயக்குனர் லோச்சன் ராஜீவ் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிறுவனம் கோடி ரூ.6908 கடன் வழங்கி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 7 % அதிகமாக கடன் வழங்கி உள்ளது. மொத்தமாக வழங்கி உள்ள இது தொகை 23% அதிகமாகி கடன் ஆயிரத்து 671 கோடியாக сҧ.45 உயர்ந்துள்ளது. இதன் நிகர லாபம் ரூ.308 கோடியாக 9% அதிகமாகி உயர்ந்துள்ளது.

ஜூன் கடந்த மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சுந்தரம் குழுவினர் நிதிநிலை சிறந்த வழங்கி உள்ளது. முடிவுகளை நாட்டில் பொருளாதாரம் செயல்பாடு எதிர்பார்த்த அளவு உயரவில்லை. 9%அதிகமாகி லாபம் сҧ.308 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் நிர்வாகத்தில் உள்ள பொது மியூச்சுவல் பண்ட், இன்சூரன்ஸ், ஹோம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களும் கங்கள் திறமை மூலம் வலுவான சிறந்த நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளன.



தொடர்ந்து திட்டமிட்ட செயல்பாடு காரணமாக வளர்ச்சி ஏற்படுவதுடன் நிர்வகிக்கும் சொத்துக்களின் தொடர் லாபம் மற்றும் கரம் நடவடிக்கைகளை கிடைக்கும் படி இந்நிறுவனத்தில் மேற்கொள்கிறோம் என்று எக்ஸிக்யூட்டிவ் துணை சேர்மன் ஹர்ஷ விஜி தெரிவித்தார்.

இந்நிறுவனம் திறமையாக செயல்பட்டு கடுமையான பொருளாதார தேக்கம் மற்றும் பொது தேர்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் தங்குதடை இன்றி சிறப்பாக சுந்தரம் பைனான்ஸ் செயல்பட்டு இதன் சுந்தரம் குழுவினர் தங்களின் சுந்தரம் அனுபவம் கொண்டு வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நிதிநிலை நல்ல முடிவுகளை அறிவித்துள்ளனர் என்று இதன் நிர்வாக இயக்குனர் ராஜுவ் லோச்சன்



தெரிவித்தார்.

1.41%ஆக நிகர வரா கடன் குறைந்துள்ளது. சுந்தரம் நிறுவனமான பைனான்ஸ் குரூப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து ரூ.80 ஆயிரத்து 565 கோடியாக உயர்ந்துள்ளது.

ராயல் சுந்தரம் பொது இன்சூரன்ஸ் மொத்த பிரீமியம் தொகை ரூ. 1114 கோடியாகி 23% உயர்ந்துள்ளது. இது லாபம் ரூ.65 கோடி சம்பாதித்துள்ளது. ஹோம் பைனான்ஸ் சுந்தரம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இது வழங்கும் கடன் தொகை 24% உயர்ந்து ரூ.1353 கோடியாக அதிகரித்துள்ளது. லாபமும் 16% அதிகமாகி ரூ.66 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் அறிய www. Sundaram finance.in வலைத்தளத்தைப் பார்க்கலாம்.



## ஏஐ இயக்க வளாகமாக மாறியுள்ளது ஸ்ரீ சாய்ராம் குழும நிறுவனங்கள் சோமன் சாய்பிரகாஷ் தலைமையில் வெற்றி நடை

சென்னை, ஆக. 7– எட்கேட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஸ்ரீ சாய்ராம் குரூப் ஆஃப் இன்டிஸ்டியூஷன்ஸ், இன்டெல் செயற்கை நுண்ணறிவு மையத்தை திறந்து சிறப்பு வைத்தது மேலும் சாய்ராம் குழுமம் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்டெல் உன்னதி திட்டம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கானது, இது தொழில்–கல்வி ஒத்துழைப்பை ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் கல்வியில் அன்டெல் தயாரிப்புகளின்

விழிப்புணர்வு மற்றும் தத்தெடுப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உள்ளது. எட்கேட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஸ்ரீ சாய்ராம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் உதவும், மாணவர்களை தொழில்துறை

இடையேயான மற்றும் இன்டெல் ஒத்துழைப்பு தொழில்நுட்ப உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறது.

ஸ்ரீ சாய்ராம் குழும நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தில் எங்கு நிற்கின்றன என்பதன் அடிப்படையில் ஆய்வக தொழில்நுட்ப

விருப்பங்களை தேர்வு செய்யும் ★ செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் உருவாக்கும் AI ஆய்வகம், AI IOT ஆய்வகம், பாதுகாப்பு ஆய்வகம், உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் ஆய்வகம் இன்டெல் உன்னதி திட்டத்தின் வேகமாக மலம். மாறிவரும் தொழில் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இது

தொடர்பான தரவு மைய திறன்களுடன் சித்தப்படுத்துங்கள் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை கட்டவிழ்த்து விடுங்கள், இன்டெல் இணை பிராண்டட் ஆய்வகத்துடன் வலுவான நற்பெயரை உருவாக்குங்கள் என்று அறிவுறுத்தினார் சேர்மன் சாய்பிரகாஷ். ஆய்வகங்களில் இந்த இன்டெல்லின் எச்.டபிள்யூ மற்றும் எஸ்.டபிள்யூ ஸ்டேக், பாடநெறி இன்டெல் உள்ளடக்கம் மற்றும் சமூக திட்டங்களுடன் இணை பிராண்டிங் ஆகியவை அடங்கும், மாணவர்களின் திறனை இது மேம்படுத்துவதற்கும், ஈடுபாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் சமீபத்திய மற்றும் வளர்ந்து வரும் தரவு மைய திறன்களைப் பற்றி கற்பிப்பதற்கும் அவர்களுக்குக் ஆகும்.

# இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் லாபம் ரூ. 633 கோடி

சென்னை, ஆக. 7-ஜுன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிதிசார் தனது சிறப்பான செயல்பாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வளர்ச்சியை அறிவித்திருக்கிறது. வங்கி கடந்த ஆண்டின் இதே காலஅளவின் போது ரூ. 500 கோடியாக இருந்த நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில், 26.60% வளர்ச்சி பதிவுடன் இந்த ஆண்டில் ரூ. 633 கோடியாக உயர்ந்திருக்கிறது. இயக்க ரீதியான வலுவான செயல்திறன் மற்றும் உத்தி வாய்ந்த முன்னெடுப்புகளை இந்த வலுவான வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

நிதிசார் செயல்பாடுகளில் முக்கிய அம்சங்கள்:

இயக்க லாபம் ரூ. 1,345 கோடியிலிருந்து 24.61% உயர்வுடன் ரூ.

ENROLLMENT NOTICE After Ten days of the publication o this notice and within Three months JOE PRIYAN thereafter FERNANDO M. S/o: R Malar Vannan, aged 22 years, permanently residing at Plot No. 6. Thulasinga Street. Sadananda Nada Alapakkam, New Perungalathu Chennai-600063 intend having m enrollment as an Advocate move Before the Bar Council of Tamilnac and Puducherry, Bar Council Buildin High Court Campus, Chennai-60 104. Those who have any vali objections may notify the same to the Bar Council within Ten davs.

**JOE PRIYAN FERNANDO I** 

பெயர் மாற்றம் சவீதா என்கிற நான் (கணவ பெயர் ரா.ரவி) எனது பிறந்த 26.07.1968 விலாசப தேதி நெ.18, சம்தாரியா காலன நான்காவது தெரு, கொளத்தூ சென்னை-600 099 இதன் மூலம் சொல்வது என்னவென்றான எனது பழையப் பெயர் மதுரைமுத்து புண்ணியநாதன் சவீதா இது முதல் சவீதா ரவி என மாற்றப்பட்டுள்ளது.

### சவீகா ாவி பொது அறிவிப்பு

கு கு'கிக்காய

கட்சிக்காரர் சென்னை மாலட்டட பாக்கம், ரிவர் வியூ என்க்ளேவ், 3வது மணப்பாக்கம், ரிவா வியூ என்களே, 3வது மெயின் ரோடு, டீஸ்டா தெரு, கதவு என், 1–ல், வசித்து வரும் தீரு. சுதீப் ஜெயின், S/O. வி சி ஜெயின், வயது சுமார் 55 அவர்கள், சென்னை குற்று, தைசாப்போடை, இணை I சார் பதிவாளர் அனுவலகத்தீல், பதிவு செய்யப்பட்ட மணப்பாக்கம் கீராமம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சரவே எண்.127 இல் உள்ளடங்கிய, 6412 Sq.ft அளவுள்ள காலி மனை எண்.1க்கு, (CMDA அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்பு . PD/LO.எண்.18/2002, 15-03-2002 தேதியிட்ட PPDICO.100001.15/2002, 15-03-2002 அதுமிப கடிதம் என்ப.1/8666/2002), சம்மந்த பட்ட 11.05.2002 தேதியிட்ட விற்பனைப் பத்திர ஆவணம். என். 2370 of 2002 மற்றும் 21.11.2003 தேதியிட்ட செட்டில்மென்ட் பத்திர ஆவணம். எண். 5346 of 2003, ஆகிய இரண்டு ஆவணம். என். 5346 of 2003. ஆகிய இரண்டு அசல் பத்தீரங்களையும். அரசு அதிகளிகளுக்கு வீடு கட்டும் முன்பணத்தைப் பெறுவதற்காக சமரித்தார். அந்த இரண்டு அசல் பத்தீரங்களும் அதிகாரிகளால் தொலைந்து போனது. மேலும் அறை கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றை தேடிபல முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை. மேற்படி அசல் ஆவணங்களை கிடைக்கப் பெற்றவர் எனது கட்சிக்கார் வசமோ அல்லது உரிய காவல் கிலையுக்கிலோ 15 கினரங்கனக்கள் குப்பட்டுள்ள முகவாயலா – சல்லது உர்ப காவல் நிலையத்திலோ 15 தினங்களுக்குள் ஒப்படைக்கும்படி இதன் மூலம் தெரியப்படுத்த ப்படுகிறது. மேலும் மேற்படி அசல் ஆவணங்களை

வைத்து எவரேனும் சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டால், அது எனது கட்சிக்காரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் Mrs.Kavitha Ashok, Ad New Door Nos.109, 111 & 113, Lloyds Road, Royapettah, Chennai 600014.

Mobile No. 9150818333



1,676 கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வர்த்தகம் 16.04% உயர்வுடன், ரூ. 5,28,773 கோடியாக டெபாசிட்டுகள் அதிகரித்து ељ. 2,98,681 கோடி, கடன்கள் ரூ. 2,30,092 கோடியாக இருக்கிறது.

சேமிப்புக் நடப்புக் கணக்கு கணக்கு ரூ. 1,16,694 கோடியிலிருந்து, ரூ. 1,25,947 கோடியாக முன்னேற்றம்

கண்டு கொண்டிருக்கிறது.

சொத்து வங்கியின் தரமும் மேம்பாட்டை சிறப்பான அடைந்திருக்கிறது. மொத்த வாராக் கடன்கள் கடந்த ஆண்டு (2023) ஜுன் மாதத்தில் 7.13% மற்றும் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் 3.10%க்கு எதிராக இக்காலாண்டில் 2.89%ஆக குறைந்திருக்கிறது. நிகர வாராக் கடன்கள் கடந்த ஆண்டு (2023) ஜுன் மாதத்தில் 1.44% மற்றும் நடப்பு ஆண்டு மார்ச்சில் 0.57% என்பவைகளுக்கு எதிராக இக்காலாண்டில் 0.51% ஆக குறைந்திருக்கிறது.

வாரா ஐயக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதம் கடந்த ஆண்டு (2023) ஜுன் மாதத்தில் 94.03%லிருந்து, 96.96% ஆக மேம்பட்டிருக்கிறது.

### 🛲 கோயான் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்

CIN NO.L65921TN1994PLC029317 பதிவு அலுவலகம் : எண்.26, 22வது தெரு, ரத்தினம் நகர், திருவான்மியூர், சென்னை–600 041. இமெயில் : info@kreon.in இணையதளம் : www.kreon.in

30.06.2024ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

iuy				(ரூ.	லட்சத்தில்)	
am ar,		முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	
ur.	விவரங்கள்	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024	
my		தணிக்கை யாகாதது	தணிக்கை யானது	தணிக்கை யாகாதது	தணிக்கை யானது	
ed	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமாணம் (நிகரம்)	469.06	458.57	325.64	1616.74	
idu	வரிக்கு பின் தொடர் நடவடிக்கை மூலம் நிகர லாபம்/(நஷ்டம்)	20.82	11.70	88.76	62.32	
ng, 00	காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்)	20.82	11.70	88.76	62.32	
alid	இதர விரிவான வருமானம்	183.90	-33.19	76.72	210.34	
he	நடப்புக் காலத்திற்கான னிரிவான மொத்த வருமாணம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமாணம்]	204.72	-21.49	165.48	272.66	
Μ	செலுத்தப்பட்ட சமபங்கு மூதைணம் (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10/-)	2022.20	2022.20	2022.20	2022.20	
•	கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைபடி. மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக ரிசர்வுகள்	1040.06	1019.24	-141.17	1019.24	
ர் த	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (தொடர் மற்றும் கைவிடப்பட்ட நடவடிக்கை மூலம் ஒன்று ரூ.10/-)					
ம்	(ஏ) அடிப்படை (பி) டைலூட்டட்	0.10 0.10	0.01 0.01	0.65 0.44	0.34 0.34	
ரி, ர்,	குறிப்பு : SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்ச் லிமிடெட்டில் தாக்கல் செய்யப்பட்ட காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை					
ம் ல்	முடிவுகளின் முழுமையான வடிவம் பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளம் WWW.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் WWW.kreon.in உள்ளது.					
00	க்ரேயான் பைன	ான்ஷியல்	் சாவீசஸ்	லிமிடொ	_டுக்காக	

ஒப்பம்/– ஜெய்ஜாஷ் டாட்டியா முழு நேர இயக்குனர் DIN. 08085029 இடம் : சென்னை–600 041 தேதி : 06.08.2024



தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் அண்டு பொடிலைசாஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: ஸ்பிக் ஹவுஸ், 88, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை–600 032. CIN L24119TN1971PLC006083 Website: www.tacfert.in ; E mail: info@tacfert.com

### 30 ஜூன், 2024ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

	முடிந்த காலாண்டு			முடிந்த ஆண்டு
விவரங்கள்	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் காலத்திற்கான நிகர லாபம் (வரி, விலக்கு	7,440.30	5,674.17	9,888.47	31,269.19
மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்	1,294.21	1,295.03	1,941.73	7,059.30
(விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) காலத்திற்கான நிகர லாபம் (வரிக்கு பின் மற்றும்	3,582.02	897.30	1,941.73	6,661.57
விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	3,618.46	1,196.96	1,941.73	6,961.23
மொத்த விரிவான வருமானம்/(நஷ்டம்)	3,618.46	1,179.97	1,941.73	6,949.72
சமபங்கு மூலதனம்	12,186.76	12,186.76	12,186.76	12,186.76
பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம்				
(விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10)				
அடிப்படை :	2.97	0.97	1.59	5.70
டைலூட்டட் :	2.97	0.97	1.59	5.70
பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம்				
(விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)				
(பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10)				
அடிப்படை :	2.97	0.97	1.59	5.70
டைலூட்டட் :	2.97	0.97	1.59	5.70

## தார் சாலை அமைக்கும் பணி

படூர் முதல்நிலை ஊராட்சியில்

### ஒன்றியத் தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார்

திருப்போரூர், ஆக. 7– செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் 9வது வார்டு துலுக்காணத்தம்மன் கோவில் தெரு பிரதான சாலை, 5வது வார்டு தனபாலன் கல்லூரி, செட்டிநாடு மருத்துவமனை இணைப்புச்சாலை ஆகிய இருசாலைகளிலும் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி கே.எ.எஸ். மன்ற தலைவர் தாராசுதாகர் தலைமை தாங்கினார். வனிதாசேட்டு, துணைத்தலைவர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளரும், படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவரும், படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவருமான படூர் கே.ஏ. எஸ். ஆகியோர் முன்னிலை சுதாகர் வார்டு உறுப்பினர்கள் வகித்தனர். கௌதம் அனைவரையும் சுரேஷ், வரவேற்றனர்.

அழைப்பாளராக

சிறப்பு

கடன் வசூல் தீா்ப்பாயம் - III, சென்னை-ன் முன்பாக O.A. எண். 120/2024 பன்சாப் & சிந்க் பேங்க். பெசன்ட் நகர் கிளை, E-33, 2வது அவென்யூ, தரை தளம், சென்னை-600 090. ... மனுதாா -எதிரின I. M/s. நாகன் டீரேடர்ஸ் 158. MTH சாலை, வில்லிவாக்கம், சென்னை- 600 049. **2.கிருமகி.T.சாந்கி (பங்குகாரர்)** க/பெ. சுங்காரற்.G ஸ்வம் ப்ளாட்ஸ், 21/10, பஜனை கோவில் 1வது தெரு, களைமேடு. சென்னை - 600 094 குண்கள் 3.திரு. மதியரசன் (பங்குதாரர்) எண்.31, 3வது, 1வது தெரு, பாரதி நகர், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. ... எதிர்மனுதாரர்கள அறிவிப்பு III, சென்னை-எ மாண்புமிகு கடன் வசூல் தீா்பாயம் பதிவாளர் வழிகாட்டுதலின் படி அறிவிப்பினை நாளிதழ் வாயிலாக எதிர்மனுதாரா எண். 3 அவர்கள் **14.08.2024** அன்று தாங்கள் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவே பாண்புமிகு கடன்வசூல் தீர்ப்பாயம்- III, சென்னை, முன்பாக காலை 11.30 மணிக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ன, முன்பாச

தவறும்பட்சத்தில் தாங்கள் இல்லாமலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்.

E-16, அபிலாஷா அப்பார்ட்பெண்ட்ஸ், AVM இரண்டாவது அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை - 600 092.



தருப்போரூர் ஒன்றிய வடக்கு கழகச்செயலளாரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், ஒன்றியக்குழுப் பெருந்தலைவருமான எஸ்.ஆர். எல். இதயவர்மன் கலந்து கொண்டு புதிய தார்சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் படூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான முஹம்மது

கபீர்கான், உமா மகேஸ்வரி ரமேஷ், ரேகா சேகர், மோகன், மலர்செல்வம், ஜெயந்தி தசரதன் மற்றும் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் வெண்பேடு இரமேஷ், படூர் ஊராட்சி செயலர் ரவி, சரவணன், நவீண், கார்த்தி சுரேஷ் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டனர்.



ஆவடி அடுத்த மோரை கிராமத்தில், புது கன்னி அம்மன் நகரில் அமைந்துள்ள நாகாத்தம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. மாணவரணி பொருளாளரும் ஆன்மீகப் பிரமுகரும் தொழிலதிபருமான திருவேற்காடு டாக்டா ச. வெங்கடேசன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

PUBLIC NOTICE This is to inform the Public that our client Mr. V. PRAVEEN KUMAR, S/o. Mr. Vimalchand Bora, residing at No.18/41, V.S. Mudali Street, Saidapet, residing at No.18/41, V.S. Mudali Street, Saidapet, Chennai - 600 015, is intending to purchase the properties being the 1) vacant Land situated at Kancheepuram District, Sriperumbudur Taluk, Orathur Village, within the limits of Kundrathur Panchayat Union, comprised in Old S.Nos. 176/18, 175/2, 176/28 and 176/1A as per Patta No.4619, New S.Nos.176/1A4 and 176/184, bearing Plot No.24 measuring an extent of 800 sq.ft, and Plot No.33 measuring an extent of 800 sq.ft, "SRI SHIRDI SAI NAGAR" from Mr. B. Sekar and Mrs. P. Javatakshmi who claims to he the owner of Mrs. P. Javalakshmi, who claims to be the owner o Mrs. P. Jayalakshmi, who claims to be the owner of the said property which they having purchased the same vide Sale Deed bearing Doc.No.9510/2015, SRO, Guduvancheri 2) Vacant Land situated at Kancheepuram District, Sriperumbudur Taluk, Orathur Village, within the limits of Kundrathur Panchayat Union, comprised in Old S.Nos.176/18, New S.Nos.176/1A3 and 176/183, bearing Plot No.32 measuring an extent of 800 sq.ft., and Plot No.32 measuring an extent of 800 sq.ft. No.32 measuring an extent of 800 sq.ft. "SRI SHIRDI SAI NAGAR" from Mr. B. Seka and Mrs. P. Jayalakshmi, who claims to be the owner of the said property which they having purchased the same vide Sale Deed bearing Doc. No.6840/2015, SRO, Guduvancheri 3) Vacant Land situated at Kanchepuram District, Sriperumbudur Taluk, Orathur Village, within the limits of Kundrathur Panchayat Union, comprised in Old S.Nos. 176/18, 175/2, 176/28 and 176/14 as per Patta No.4617, New S.Nos.176/1/A2 and 176/182, bearing Plot No.28 measuring an extent of 800 saft. Plot and Mrs. P. Javalakshmi, who claims to be the No.26 measuring an extent of 800 sq.ft., Plo No.26 measuring an extent of 800 sq.ft, Plot No.27 measuring an extent of 800 sq.ft, Plot No.28 measuring an extent of 770 sq.ft, Plot No.29 measuring an extent of 820 sq.ft, Plot No.30 measuring an extent of 800 sq.ft, and Plot No.31 measuring an extent of 800 sq.ft, in "SRI SHIRDI SAI NAGAR" from Mrs. Ramsugi Sekar, who claims to be the owner of the said property which she having nurchased the same vide Sala which she having purchased the same vide Sale Deed bearing Doc.No.6839/2015, SRO iduvancheri. It is observed that there was a Mortgage Deed dt 10.06.1975 bearing Doc. No.2330/1975 SRO, Tambaram executed by one No 2330/1975 SRO, Tambaram executed by one Mr. Manikka Gramani (old owner of the property) to in favour of one The Padappai Sheep Breeding Co-operative Society, by creating a mortgage over the larger extent of lands comprised in S.No.176/1A measuring an extent of Acre 0.51 cents and Lands in S.No.176/1B measuring an extent of Acre 0.50 cents and another Mortgage Deed dt 29.06.1979 bearing Doc. No.2592/1979 SRO, Tambaram executed by one Mr. Sankaran (old owners of the promerby ho in favour of one Mrs. Gnana Soundari property) to in favour of one Mrs. Gnana Soundar property) to in favour of one Mrs. Gnana Soundan by creating a mortgage over the larger extent of lands comprised in S.No.175/2 measuring an extent of Acre 0.15 cents along with other properties. It was also informed that the amounts were paid towards the said mortgage and there was no due for the said mortgage. However, there was no registered Receipt for the cancellation of the said mortgage Any derson having any claim. ortgage.Any person/persons having any claim nterest and/ or objection of any kind or nature whatsoever with regard to the above mentioner whatsoever with regard to the above mentioned property including all claims by way of Sale, Exchange, Mortgage, Equitable Mortgage, Possession, License, Lease, Tenancy, Sub-Lease, Under Lease, Lien, Easement or otherwise whatsoever are hereby required to make the same known in writing to the undersigned with the documentary proof at their office in the below mentioned address within 15 days from the date of this advertisement If no such claim(objection is of this advertisement. If no such claim/ objection is received within the stipulated time, it shall be conclusive presumed that no such claim or demand exists and out client will proceed with the purchase of the property and deal with the same as per his wishes. A.V.RADHA KRISHNAN, Advocate AVR Associates Advocates and Attorney No.1, Wallers Lane, Mathaji Complex, Mount Road, Chennai - 600 002. H/P: 9840047007, 7740047007, 9500032026

இடம்: சென்னை தேதி : ஆகஸ்ட் 6, 2024

இடம் : தேதி :

044-42067007, 42073737, 43320029

E. ராஜேஷ்குமார் முழு நேர இயக்குனா

குறிப்பு: SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாச் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் மற்றும் குறுகிய பரிசீலனை அறிக்கை ஆகியவை ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளம் – www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.tacfert.inல் உள்ளது.

### ∧ நாப s∗ ஆப்டஸ் வேல்யூ வுதவுசீங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்

CIN: L65922TN2009PLC073881

பதிவு அலுவலகம் : எண். 88, தோஷி டவர்ஸ், 8வது தளம், 205, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், ன்னை 600010. தொலைபேசி : 044 45650000 இமெயில் : cs@aptusindia.com வலைதளம் : www.aptusi

### <u>தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு மற்றும் தொலைதூர மின்வாக்களிப்பு தகவல்</u>

நிறுவணங்கள் சட்டம், 2013 (''சட்டம்'') பிரிவு 108, 110 மற்றும், பிரிவு 20 மற்றும் 22 உடன் இதர பொருந்தக்கூடிய நூறுவனவகளை சட்டம், 2013 (சட்டம்) பாரனு 108, 110 மற்றும், பாரனு 200 மற்றும் 22 உடன் ஆன் ஸாருந்தக்கூடிய விதிகள் ஏதேனும் இருப்பின் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 (''விதிகள்') மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44, இன்ஸ்ட்டியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியாவால் வெளியிடப்பட்ட பொதுக்கூட்டத்தின் ("SS-2") செயலைக தரநிலைகள்–2 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வெளியிட்ட செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 09/2023 மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட பிற பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஆமுங்குமுறைகள் (தற்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டப்புர்வ திருத்தம் அல்லது மறு அமலாக்கம் உட்பட) ஆகியவற்றுக்கு இணங்க, தபால் வாக்குப்பதிவு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிறப்பு அலுவல்களுக்கு மின்னணு முறையில் தபால் வாக்கு மூலம் நிறுவனத்தின் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு, கட்ஆப் தேதி அதாவது வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 02, 2024 அன்று (''கட் ஆப் தேதி'') உறுப்பினர்களின் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மற்றும் நிறுவனத்தின் ஆர்டிஏ / டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நிறுவனம் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 06, 2024 அன்று மின்னணு முறையில் விளக்க அறிக்கையுடன் தபால் வாக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளது.

செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதி 44க்கு இணங்க மற்றும் பிரிவு 108, 110ன் விதிகள் மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகள் SS-2 ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க, நிறுவனம் உறுப்பினர்களுக்கு தொலைதா மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதனால் உறுப்பிணர்கள் மின்னணு வசதி மூலம் வாக்களிக்கலாம். நிறுவணம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்வாக்களிக்கும் வசதியை வழங்க கேபின் டெக்ணாலஜிஸ் லிமிடெட்டின் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. தொலைதூர யின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான நடைமுறை தபால் வாக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூ மின்வாக்களிப்பு காலம், புதன்கிழமை, ஆகஸ்ட் 07, 2024 அன்று இந்திய நேரப்படி காலை 09.00 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 06, 2024 அன்று இந்திய நேரப்படி மாலை 05.00 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடக்கப்படும்.

கட்ஆஃஃப் தேதியின்படி, நிறுவனத்தின் RTA / டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் உறுப்பினர்களின் பதிவேட்டில் பெயர்கள் உள்ள உறுப்பினர்கள், தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் மட்டுமே அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களில் வாக்களிக்க உரிமை உண்டு. இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத டறுப்பிணர்கள், தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர் மூலம் டெபாசிட்டரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணைங்க, தபால் வாக்குப்பதிவு படிவத்துடன் கூடிய தபால் வாக்கு அறிவிப்பின் காகித நகல் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுவதில்லை மற்றும் உறுப்பினர்கள் தங்கள் ஒப்புதல் அல்லது மறுப்பை தொலைதூர மின்வாக்களிப்பு முறை மூலம் மட்டுமே கெரிவிக்க வேண்டும். கபால் வாக்க அரிளிப்ப நிறுவனத்தின் இணையதளம் www.aptusindia.com, பங்குச் சந்தைகளின் இணையதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷன்ன் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவை முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் https://evoting.kfintech.com இணையதளத்தில் கிடைக்கும்.

தொலைதூர மின்வாக்களிப்பு செயல்முறையின் மூலம் மட்டுமே நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தபால் வாக்குப்பதிவை நடத்துவதற்கு நிறுவனத்தின் இயக்குநாகள் குழு திரு. எஸ். சந்தீப் (எப்சிஎஸ் எண். 5853, சிஓபி எண். 5987), பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் அவர்களை ஆய்வு செய்பவராக நியமித்துள்ளது.

தொலைதூர மின்வாக்களிப்பு மூலமான தபால் வாக்குப்பதிவின் முடிவுகள் (ஆய்வு செய்பவரின் அறிக்கையுடன்) நிறுவனத்தின் தலைவரால் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற அதிகாரிகளால் திங்கட்கிழமை, செப்டம்பர் 09, 2024 அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் பதிவு அலுவலைத்தில் அறிவிக்கப்படும் மற்றும் பங்குச் சந்தைகள், டெபாசிட்டரிகள் மற்றும் பதிவாளர் மற்றும் பரிமாற்ற ஏஜெண்ட் ஆகியோருக்குத் தெரிவிக்கப்படுவதைத் தனிர, நிறுவனத்தின் இணையதளத்திலும் காட்டப்படும்.

தொலைதூர மின்வாக்களிப்பு செயல்முறை தொடர்பான ஏதேனும் குறைகள் இருந்தால், உறுப்பினர்கள் கேபின் டெக்னாஜிஸ் லிமிடெட்டின் einward.ris@kfintech.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 1800–309–4001 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

	ஆப்டஸ்	வேல்யூ ஹவுசிங்	ட பைனான்ஸ்	இந்தியா	லிமிடெட்
					ஒப்பம்/–
சென்னை				சனின்	பணிக்கர்
: ஆகஸ்ட் 07, 2024		நிறுவனச்	ைசெயலாளர் க	& இணக்க	தைிகாரி